TAMIL NADU LEGISLATURE
12 SEP 1973
MADRAS

தமிழ்நாடு சட்டப் பேரவை

சனிக்கிழமை, 1970 ஜனவரி 24

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் காலை 9 மணி அளவில் மாண்புமிகு பேரவைத் தலைவர் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் தலைமையில் பேரவை கூடியது.

1. வினாக்கள்—விடைகள்.

வெள்ளிக் குறியிட்ட வினாக்கள்.

Market at Mylapore

* 65. Q.—THIRU G. GOMATHYSANKARA DIKSHIDAR: Will the Hon. the Chief Minister be pleased to state—

(a) whether the Commissioner of Police, Madras has received representations that the market at Bazaar Street, Mylapore is unsafe from public point of view about the 3rd March, 1969; and

(b) if so, the action taken thereon?

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி: (அ) ஆம்.

(இ) "கடைவீதித் தெரு" முழுவதிலும் அதனை அடுத்துள்ள தெருக்களிலும் காவலர்கள் முறையாகச் சுற்றி வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் மூலம் "கடைவீதித் தெருவிலும்" அதனை அடுத்துள்ள தெருக்களிலும் தமிழ்நாடு போக்குவரத்து விதிகளைச் சேர்ந்த "ஒருவழிப்" போக்குவரத்து விதியும் பிற விதிகளும் மீறப்படுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

THIRU T. MARTIN: In Mylapore, just opposite the tank, on the southern side, we find the vegetable vendors are selling vegetables in the evening. May I request the Hon. Minister to state whether these vegetable vendors will be given places in Thannithurai market for doing their business in evening time?

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி: அதுசம்பந்தமாக அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. காவல் துறையினர் தக்க கவனம் எடுத்துக் கொள்ளுவார்கள்.

Railway Accidents Inquiry Committee

* 66 Q.—THIRU N. S. V. CHITHAN: Will the Hon. the Chief Minister be pleased to state whether the views of the State Government had been sought for by the Railway Accidents Inquiry Committee that visited the State capital about the 10th December, 1968?

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி: ஆம்.